

வாக்குமூலம்
சார்பு நீதிமன்றம், ஒட்டன்சத்திரம்.

O.S.No.751/2022

வழக்கு சாட்சி DW.1

1873ம் ஆண்டின் 10வது விதியின்படி திரு.கே.சிலம்பரசன் அவர்களால் திறந்த நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்விக்கப்பட்டு ஆணையிட்டு உறுதி கூறப்படுகிறது.

பெயர்	: அருண்குமார்	தொழில்	: தனியார் கட்டுமான தொழில்
தகப்பனார் பெயர்	: பழனிச்சாமி	கணவர் பெயர்	:
கிராமம்	: ஓடைப்பட்டி	வயது	: சுமார் 32
தாலுக்கா	: ஒட்டன்சத்திரம்	நாள்	: 12.08.2025
மாவட்டம்	: திண்டுக்கல்		

வாதி தரப்பில் மேற்கொள்ளப்படும் குறுக்கு விசாரணையின் தொடர்ச்சி

3-ம் பிரதிவாதி இவ்வழக்கில் கூடுதல் எதிர்வழக்குரை தாக்கல் செய்துள்ளார் என்றாலும், அதை படித்து தெரிந்து கொண்டேனா என்றாலும் ? கூடுதல் எதிர்வழக்குரை தாக்கல் செய்த விபரம் தெரியும். நான் அதை படித்து பார்க்கவில்லை. எனது தாயார் என்ன வேலை பார்க்கிறார் என்றால் ? விவசாயம் ஆகும். எனது தகப்பனார் என்ன வேலை பார்க்கிறார் என்றால் ? மாடுகளுக்கான கலப்பு தீவனம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். எந்த ஆண்டில் இருந்து மாட்டு தீவன வியாபாரம் செய்து வருகிறார் என்றால் ? கடந்த 2012, 2013 ஆண்டு முதல் நாளது வரை செய்து வருகிறார். கடந்த 2012, 2013 ஆண்டு முதல் மாட்டு தீவனம் வாங்கி விற்பனை செய்து வந்தால் அதற்கு வரி செலுத்தவேண்டும் என்றால் ? மாட்டு தீவனங்களை பொறுத்து வாங்கி விற்கும் போது வரி எதுவும் அரசுக்கு செலுத்த வேண்டியதில்லை. GST செலுத்த வேண்டியதில்லை என்பதற்கு ஏதேனும் ஆதரவுகள் கொடுத்துள்ளேனா என்றால் ? இல்லை. எனது தகப்பனார் மாட்டு தீவனம் விற்பனை செய்வதற்கு அரசிடம் GST உரிமம் பெற்றுள்ளாரா என்றால் ?

பெற்றுள்ளார். 2012, 2013ம் ஆண்டுகளில் GST இல்லை என்றால் ? சரிதான். எனது தகப்பனார் என்ன மாட்டு தீவணம் வாங்கி 3-ம் பிரதிவாதிக்கு விற்பனை செய்தார் என்றால் ? சக்தி மாட்டு தீவணம் உற்பத்தி செய்தார். சக்தி மாட்டுதீவணம் ஒரு மூட்டை என்ன எடை வரும் என்றால் ? எனக்கு அது பற்றி தெரியாது. கடந்த 2012 - 2013 ஆண்டுகளில் சக்தி மாட்டு தீவணம் ஒரு மூட்டை ரூ.1200 தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது என்றால் ? அது பற்றி எனக்கு தெரியாது. 3-ம் பிரதிவாதி எந்த ஆண்டில் இருந்து, எந்த ஆண்டு வரை எனதுதகப்பனாரிடம் மாட்டு தீவணம் வாங்கியதாக சொல்கிறேன் என்றால் ? ஆண்டு சரியாக எனக்கு நினைவில் இல்லை. வழக்கு சொத்தை நாங்கள் கிரையம் பெறுவதற்கு முன்பு இருந்து வாங்கியுள்ளார். எந்த வருடம் வரை வாங்கியுள்ளார் என்றால் ? 2019ம் ஆண்டு வரை வாங்கியுள்ளார். தாவா சொத்தை கிரையம் வாங்குவதற்கு முன்பு இருந்து, 2019ம் ஆண்டு வரை 3-ம் பிரதிவாதிக்கு எனது தகப்பனார் வியாபாரம் செய்துள்ள மாட்டு தீவணங்கள் முழுவதும் கடனாக வியாபாரம் செய்தார் என்றால் ? அது பற்றி எனக்கு தெரியாது. அவ்வாறு கடனுக்கு மாட்டு தீவணம் கொடுக்கும் பொழுது Credit Bill-ல் கடன் வாங்குபவர் கையொப்பம் செய்ய வேண்டும் என்றால் ? அது பற்றி எனக்கு தெரியாது. எனது தகப்பனார் நீண்டகாலமாக மாட்டு தீவணம் விற்பனை செய்து வந்துள்ள நிலையில் 3-ம் பிரதிவாதி மற்றும் மற்ற நபர்களுக்கு மாட்டு தீவணத்தை விற்பனை செய்ததற்கான கணக்கு நோட்டுகளை எனது தகப்பனார் எழுதி வைத்துள்ளாரா என்றால் ? அது பற்றி தெரியாது. தொகை ரூ.10,00,000 தொகை மதிப்புடைய மாட்டு தீவணங்களை 3-ம் பிரதிவாதிக்கு எனது தகப்பனார் விற்பனை செய்ததாக நான் சொல்லியிருப்பது பொய் என்றால் ? அது தவறு. 3-ம் பிரதிவாதி தாக்கல் செய்துள்ள கூடுதல் எதிர்வழக்குரை பத்தி 10-ல் 3ம் பிரதிவாதி எனது தகப்பனாரிடம்பெற்ற ரூ.25,00,000 கடனுக்கு கடைசியாக வட்டியாக ரூ.10,00,000த்தை 11.01.2019ம் தேதி அவருடைய தாயார் ஈஸ்வரி என்பவரின் வங்கி கணக்கில் இருந்து எனதுதகப்பனாரின் வங்கி கணக்கிற்கு

வங்கி பரிவர்த்தனையாக ரூ.10,00,000 தொகை மாறுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூடுதல் எதிர்வழக்குரையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் ? குறிப்பிடப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் கூடுதல் எதிர்வழக்குரைக்கு 1-ம் பிரதிவாதியாகிய எனது தரப்பில் பதில் வழக்குரை எதுவும் தாக்கல் செய்யாமல் தற்போது வழக்கு விசாரணை சமயத்தில் மாட்டு தீவணம் கொடுத்ததற்காக தொகை கடனாக கொடுத்ததாக பொய்யாக சொல்கிறேன் என்றால் ? சரியல்ல. எனது தகப்பனாருக்கு மாட்டு தீவணம் வாங்கி விற்பது, விவசாயம் ஆகிய தொழில்களை தவிர வேறு எந்த தொழிலும் இல்லை என்றால் ? மாடு பண்ணை வைத்து வளர்த்து வந்தோம். எனதுதகப்பனார் பால் வாங்கி KC Milk நிறுவனத்திற்கு கொடுத்து வந்தார். KC Milk நிறுவனம் எனது தகப்பனாருக்கு சம்பளம் கொடுத்து வந்தார்கள். மாட்டுப்பண்ணை எதற்காக நடத்தினோம் என்றால் ? பால் விற்பனை செய்வதற்காக நடத்தினோம். எங்கு நடத்தினோம் என்றால் ? அக்கரைப்பட்டி கிராமத்தில் எங்களுக்கு பாத்தியப்பட்ட பூர்விக நிலத்தில் மாட்டுப்பண்ணை நடத்தி வந்தோம். மாட்டு பண்ணை நடத்தி வந்த விபரத்தை நான் தாக்கல் செய்துள்ள எதிர்வழக்குரை சங்கதிகளில் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றால் ? வழக்கு சொத்திற்கும் மாட்டுப்பண்ணைக்கும் சம்மந்தம் இல்லாததால் அதை பற்றி சொல்லவில்லை. சர்வே எண்.130/2எ5 என்பது தாவா சொத்து என்றால் ? சரிதான். என்னிடம் காட்டப்படும் ஆவணம் 1432 பசலி ஆண்டிற்கான சர்வே எண்.130/2எ5 க்கான சாகுபடி அடங்கல் கணக்கு என்றால் ? சரிதான். 18.11.2023 தேதியிட்ட மண்டல துணை வட்டாட்சியர் வழங்கிய 1432 பசலி ஆண்டிற்கான சாகுபடி அடங்கல் கணக்கின் உண்மை நகல் வா.சா.ஆ.20 ஆகும். வா.சா.ஆ-20 ஆவணத்தில் காலம் 18-ல் மாட்டுப்பண்ணை, தண்ணீர் கம்பெனி, சிமெண்ட் அட்டை வீடு, ஆழ்துளை கிணறு 3 என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் ? சரிதான். மேற்படி வா.சா.ஆ-20 ஆவணத்தில் தேக்கு விஸ்தீரணம் 0.01.0 அளவிலும், தென்னை 0.01.0 அளவிலும், முருங்கை 1.50.0 அளவிலும், கடலை 0.40.0

விஸ்தீரணத்திலும் பயிரிட்டுள்ளதாக கண்டுள்ளது என்றால் ? சரிதான். இந்த வா.சா.ஆ-20 ஆவணத்தில் குறிப்பிட்டு மாட்டுப்பண்ணை என்பது 3-ம் பிரதிவாதிக்கு பாத்தியப்பட்ட மாட்டுப்பண்ணை என்றால் ? மாட்டுப்பண்ணை 3ம் பிரதிவாதி வைத்துள்ளார். நாங்கள் கிரையம் பெறுவதற்கு முன்பு இருந்து வருமான வரி கணக்கை சமர்ப்பிக்கிறோமா என்றால் ? எனது தகப்பனார் வருமான வரிசெலுத்தி வருகிறார். நானும் எனது தாயாரும் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து வரி செலுத்தி வருகிறோம். எனது தகப்பனார் வங்கி கணக்கிற்கு 11.01.2019ம் தேதி மாற்றம் செய்யப்பட்ட தொகை ரூ.10,00,000 த்தை எதற்காக அந்த தொகை எனது தகப்பனாருக்கு கிடைக்கப்பெற்றது என்பதற்கான காரணத்தை வருமான வரி கணக்கில் காட்டியுள்ளார் என்றால் ? காட்டியுள்ளார். அந்த கணக்கு காட்டிய விபரத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடியுமா என்றால் ? ஒப்படைக்க முடியும். தொகை ரூ.10,00,000 தொகையினை எனது தகப்பனார் 3-ம் பிரதிவாதியின் தாயாரிடமிருந்து பெற்றதை வருமான வரி கணக்கில் மாட்டுதீவணம் விற்பனை செய்த வகையில் வசூலான தொகை என்று காட்டவில்லை என்றால் ? காட்டப்பட்டுள்ளது. வா.சா.ஆ.10 ஆவணமானது எனது தாயார் பெயரில் கிரையம் பெறப்பட்ட ஆவணம் என்றால் ? சரிதான். அந்த ஆவணத்தில் தொகை ரூ.9,90,000 என்று கிரைய தொகை கண்டுள்ளது என்றால் ? சரிதான். வா.சா.ஆ-10 ஆவணம் பதிவு செய்த போது மதிப்பு குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி அதன் மதிப்பு ரூ.11,05,000 என்று மதிப்பிட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் மதிப்பி நிர்ணயம் செய்யப்பட்ட குறைவான முத்திரைத்தாள் செலுத்தியதற்கு தீர்வை செலுத்தப்பட்டு ஆவணம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால் ? சரிதான். வா.சா.ஆ.10, வா.சா.ஆ.11 ஆவணங்களில் கண்டுள்ள கிரைய தொகைக்கு வருமான வரி கணக்கில் காட்டப்பட்டுள்ளதா என்றால் ? ஆமாம். காட்டப்பட்டுள்ளது. நான் சொல்வது பொய் என்றாலும், வருமான வரி கணக்கில் தொகை கிரையம் பெற்றதை காட்டாத நிலையில் காட்டியதாக பொய்

சொல்கிறேன் என்றால் ? சரியல்ல. வா.சா.ஆ.11 ஆவணம் 2014-ம் ஆண்டு கிரையம் பெற்றதை எந்த ஆண்டு வருமானவரி கணக்கில் காட்டியுள்ளேன் என்றால் ? 2020ம் ஆண்டு காட்டியுள்ளேன். நான் சொல்வது பொய் என்றாலும், 2014ம் ஆண்டு கிரையம் பெற்ற சொத்தின் கணக்குகளை 2020ம் ஆண்டு காட்ட முடியாது என்றாலும், வழக்கிற்காக வேண்டி பொய்யாக சொல்கிறேன் என்றால் ? சரியல்ல. கடனுக்காக 3-ம் பிரதிவாதி வா.சா.ஆ.10, வா.சா.ஆ.11 ஆவணங்கள் வழியாக எனது பெயரிலும், எனது தாயார் பெயரிலும் கிரையம் ஏற்படுத்திக்கொடுத்ததால் வா.சா.ஆ.10, வா.சா.ஆ.11 ஆணங்களில் கண்டுள்ள சொத்துக்கள் எங்களது சுவாதீனத்தில் இல்லை என்றாலும், 3-ம் பிரதிவாதி தொடர்ந்து சுவாதீனத்தில் வைத்து அனுபவித்து வருகிறார் என்றாலும் ? சரியல்ல. நான் பொய்யான எதிர்வழக்குரை தாக்கல் செய்து வழக்கு நடத்தி வருகிறேன் என்றால் ? சரியல்ல.

3-ம் பிரதிவாதி தரப்பில் மேற்கொள்ளப்படும் குறுக்கு விசாரணை

குறுக்கு விசாரணைக்காக வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

சார்பு நீதிபதி
ஒட்டன்சத்திரம்